

இந்தியத்துணைத்தூதரகம்
யாழ்ப்பாணம்

ஊடக அறிக்கை

ஏழாவது பன்னாட்டு யோகா நாள் நிகழ்வுகள் - 2021

யாழ் இந்தியத்துணைத் தூதரகம் ,21 ஜூன் 2021 அன்று ஏழாவது பன்னாட்டு யோகாநாளை இந்த ஆண்டின் கருப்பொருள் “யோகாவுடன் இருங்கள் , வீட்டில் இருங்கள் ”என்பதற்கேற்ப இணையவழியில் கொண்டாடியது.

2. பன்னாட்டு யோகாநாளின் அதிகாரப்பூர்வ ‘யோகாகீதம் இசைத்து நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது .இதைத் தொடர்ந்து இந்தியத்துணைத் தூதுவர் மாண்புமிகு பாலச்சந்திரனின் தொடக்க உரை இடம்பெற்று ,வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் மாண்புமிகு சி.வி.கே.சிவஞானம் அவர்களது தலைமை விருந்தினர் உரையும் ,நிகழ்வுக்கான முக்கிய பிரமுகர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் மாண்புமிகு சி.வி.விக்னேஸ்வரன் ,மாண்புமிகு சி.சிறீதரன் ,மாண்புமிகு அங்கஜன் இராமநாதன் ,யாழ்ப்பாண மாநகர முதல்வர் வணக்கத்திற்குரிய வி.மணிவண்ணன் ,யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ச.சிறீசற்குணராஜா ,வடக்கு மாகாணசபையின் முன்னாள் அமைச்சர்கள் திருமதி அனந்தி சசிதரன் மற்றும் முனைவர் க.சர்வேஸ்வரன், வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் திரு.எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் ஊடக பிரமுகர்கள் திருமதி.உமா சந்திரபிரகாஷ் மற்றும் திரு .பி.எச். அப்துல்ஹமீது அவர்களது காணொளி வாழ்த்து செய்திகளும் இடம்பெற்றன . தூதரகத்தின் யோகா ஆசிரியர் திரு.சூரியகுமார் தலைமையில் தூதரகத்தின் யோகா வகுப்பு மாணவர்கள் மற்றும் யோகா ஆர்வலர்கள் இணைந்து யோகாசனங்களை நிகழ்த்தினர்.

3. முன்னதாக கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ,யாழ் இந்தியத்துணைத் தூதரகமானது ,வடக்கு மாகாணசபையின் கல்வி , கலாச்சார அலுவல்கள் ,விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சகத்துடன் இணைந்து வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களின் பாடசாலை மாணவர்களிடையே இணைய வழியில் யோகா வினாடி வினா நிகழ்ச்சியை நடத்தியது .ஐந்து மாவட்டங்களிலிருந்தும் முதலாம் , இரண்டாம், மூன்றாம் இடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மொத்தம் 2,25,000/-ஐ பரிசுத் தொகையாக ,அதாவது ,தலா ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முதல் பரிசாக ரூபா .20,000/-ம், இரண்டாவது பரிசாக ரூபா. 15,000/-ம் ,மூன்றாவது பரிசாக ரூபா.10,000/-ம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் மூலம் மாவட்ட ரீதியில் முதல் மூன்று இடங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டவர்கள் விபரம்

யாழ்ப்பாணம் மாவட்டம்

பரிசு	பெயர்	பாடசாலை	தரம்
முதலாம் பரிசு	செல்வி.கஜோரிகா குமரன்	யா/சுண்டிக்குளி பெண்கள் உயர்தரப் பாடசாலை	தரம் 6
இரண்டாம் பரிசு	செல்வி.மயூரி தவநேசன்	யா/வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை	தரம் 10
மூன்றாம் பரிசு	செல்வி. P.மதுசஜி	யா/வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை	தரம் 11

வவுனியா மாவட்டம்

பரிசு	பெயர்	பாடசாலை	தரம்
முதலாம் பரிசு	செல்வி.சோபனா டட்ளி	வவு/தமிழ் மத்திய மகா வித்தியாலயம்.	தரம் 9
இரண்டாம் பரிசு	செல்வன்.டட்லி தர்மிகன்	வவு/தமிழ் மத்திய மகா வித்தியாலயம்	தரம் 12
மூன்றாம் பரிசு	செல்வன் V.கவியகன்	வவு/தமிழ் மத்திய மகா வித்தியாலயம்	தரம் 9

கிளிநொச்சி மாவட்டம்

பரிசு	பெயர்	பாடசாலை	தரம்
முதலாம் பரிசு	செல்வன் J. சதுரங்க	கிளி/ மத்திய ஆரம்ப வித்தியாலயம்.	தரம் 5
இரண்டாம் பரிசு	செல்வன். J. அபிநயன்	கிளி/ மத்திய மகா வித்தியாலயம்.	தரம் 8
மூன்றாம் பரிசு	செல்வன் S. அபிஷேக்	கிளி/ மத்திய மகா வித்தியாலயம்.	தரம் 6

முல்லைத்தீவு மாவட்டம்

பரிசு	பெயர்	பாடசாலை	தரம்
முதலாம் பரிசு	செல்வி அனலநாதன் சதுர்சா	மு/கொக்குதொடுவாய் மகா வித்தியாலயம்.	தரம் 12
இரண்டாம் பரிசு	செல்வி.மயில்வாசன் சுபேதா	மு/யோகபுரம் மகா வித்தியாலயம்	தரம் 11
மூன்றாம் பரிசு	செல்வி அறிவழகு அபிஷனா	மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம்	தரம் 11

மன்னார்மாவட்டம்

பரிசு	பெயர்	பாடசாலை	தரம்
முதலாம் பரிசு	செல்வன் K. கிரிஸ் டார்வின் பீரிஸ்	மன்/அரிப்பு றோ.க.த.க. பாடசாலை.	தரம் 7
இரண்டாம் பரிசு	செல்வி.தர்மகுலசிங்கம் டுசந்தி	மன்/இலுப்பைக்கடவை மகா வித்தியாலயம்	தரம் 12
மூன்றாம் பரிசு	செல்வி I.லதுசிகா	மன்/கட்டையம்பன் மகாவித்தியாலயம்	தரம் 9

4. இன்றைய நிகழ்வில் வைத்து யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வெற்றியாளர்களுக்கான பணப்பரிசில்கள் இந்தியத்துணைத் தூதுவர் மாண்புமிகு பாலச்சந்திரன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. தூதரக அதிகாரி திரு .கிருஷ்ணமூர்த்தி அவர்களது நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

5. ஏனைய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட வெற்றியாளர்களுக்கான பணப்பரிசில்கள் அந்தந்த மாவட்டத்துக்கான வலயக்கல்விப் பணிமனைகளால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளில் வைத்து இந்தியத் துணைத்தூதுவர் அவர்களால் வழங்கப்படும். அந்த வகையில் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் இன்றும்(21) மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு நாளையும்(22) பணப்பரிசில்கள் வழங்கப்படும். இந்த நிகழ்வுகளில் வைத்து வவுனியா சைவப்பிரகாச பெண்கள் பாடசாலை, கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலயம் மற்றும் இலுப்பைக்கடவை தமிழ் மகா வித்தியாலயம் ஆகியவற்றுக்கு ரூபா 600,000 மதிப்பிலான வீணை, வயலின், ஆர்மோனியம், மிருதங்கம், புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகளை இந்தியத் துணைத்தூதுவர் அவர்கள் வழங்கி வைப்பார்.

6. நிகழ்வின் புகைப்படங்கள் சில இணைக்கப்பட்டுள்ளன.

21 ஜூன் 2021
யாழ்ப்பாணம்.